

முதன்மை மாவட்ட நீதிமன்றம், செங்கல்பட்டு

வழக்கு எண்	OS	36	of	2005
------------	----	----	----	------

2026-ம் ஆண்டு ஜூலை திங்கள் 20-ம் நாளான இன்று

வாதி/பிரதிவாதி தரப்பில் வா.சா.1வது சாட்சியின் வாக்குமூலமானது 1973 ம்
மனுதாரர்/எதிர்மனுதாரர் ஆண்டின் சட்டத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு
திரு.நாகராஜன், Bench Clerk Grade-I என்பவரால் பிரமாணம்
செய்விக்கப்பட்டு உறுதி செய்யப்படுகிறது.

பெயர்	திருவேங்கடம்	தந்தை பெயர்	
கிராமம்		கணவர் பெயர்	
ஜாதி		தாலுக்கா	
		சமயம்	
தொழில்		வயது	

நாள்-20.07.2026

வா.சா.-1

குறுக்கு விசாரணை தொடர்ச்சி.

வழக்குரையில் ராதாகிருஷ்ணன் கையொப்பம் இட்டார். அவர் செயலாளராக பொறுப்பில் இருந்தார். அதற்கு ஆதாரமாக ஆவணம் எதுவும் தாக்கல் செய்தாரா என்று தெரியவில்லை. அக்டோபர் 1994, நவம்பர் 1995, மே மற்றும் ஜூன் 1997 காலகட்டத்தில் ராதாகிருஷ்ணன் செயலாளராக இருந்தார். 3 புரோ நோட்டு, 3 அடமான பத்திரம் ஆகியவை ஏற்பட்ட காலகட்டத்தில் நான் வாதி நிறுவனத்தில் பணியில் இருந்தேன் என்பதை காட்ட ஆவணம் தாக்கல் செய்யவில்லை. 3 புரோ நோட்டு, 3 அடமான பத்திரம் ஆகியவற்றை எழுதும் போது நான் நேரில் இல்லை. பொதுவாக கடன் கொடுப்பதற்கு

fund book என்ற ஒன்று வைத்திருக்கிறோம். அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. 1ம் பிரதிவாதி கொடுத்த கடன் விண்ணப்பம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறோம். லோன் கொடுத்தற்கு தனிப்பட்ட ஆவணம் தாக்கல் செய்யவில்லை. இந்த வழக்கில் அதை காட்டக் கூடிய day book தாக்கல் செய்யவில்லை. அதே போல general ledger தாக்கல் செய்யவில்லை. நானோ ராதாகிருஷ்ணனோ வழக்கு தாக்கல் செய்ய board of resolution தாக்கல் செய்யவில்லை. எங்கள் நிறுவனம் நிதி நிறுவனம் என்பதால் அதன் உறுப்பினர்களுக்கு மட்டும் தான் கடன் வழங்க முடியும். அதன் அடிப்படையில் 1ம்பிரதிவாதி எங்கள் நிறுவனத்தில் ஒரு பங்குதாரர் என்பதற்கு ஆவண ஆதாரம் தாக்கல் செய்யவில்லை. மேற்கண்ட ஆவணங்களை தாக்கல் செய்ய முடியும். வா.சா.ஆ.10 ல் regular loan என்று சொல்லப்பட்டுள்ளதன் அர்த்தம் பதிவு செய்யப்பட்ட கடன் ஆகும். Regular loan க்கு Colateral security கொடுத்த பிறகுதான் பணம் வழங்கப்படும். colateral security கடன் கொடுக்கும் போது மீண்டும் பணம் வழங்கப்படும். சாட்சி மீண்டும் சொல்கிறார் Regular loan க்கு சார் பதிவாளர் அலுவலகம் சென்று பதிவு செய்த பிறகு பணம் வழங்கப்படும். அந்த Regular loan க்கு எதிராக Colateral security கடன் வழங்கப்படும். பணம் வழங்கும்போது ledger ல் கையெழுத்து வாங்குவோம். அந்த ledger தாக்கல் செய்யவில்லை. cash book entry பதிவேட்டை தாக்கல் செய்யவில்லை. நீதிமன்றத்திற்கு வந்து தொகையை வசூலிக்க கடைபிடிக்க வேண்டிய சட்டப்பூர்வ நடவடிக்கைகள் பற்றி தெரியுமா என்றால் தெரியும். எதன்

அடிப்படையில் ரூ.16,25,319/- கணக்கீடு செய்யப்பட்டது என்றால் பிரதிவாதிகள் செலுத்த வேண்டிய தொகையை அசல் மற்றும் வட்டி கணக்கிட்டு வழக்குரையில் சொல்லியிருக்கிறோம் . ஆனால் கணக்கு பட்டியல் தாக்கல் செய்யவில்லை. 19.10.2001 அறிவிப்பு மற்றும் வழக்குரையில் கோரப்பட்ட தொகை ரூ. 3 லட்சம் மட்டுமே என்றால் சரியல்ல. வட்டி மீது வட்டி, compound interest ஆகியவற்றை விதிக்கவில்லை. எவ்வளவு வட்டி விதித்து எப்படி தொகை முடிவு செய்தோம் என்பதற்கு கணக்கு பட்டியல் தாக்கல் செய்யவில்லை என்றால் சரிதான். அடமான பத்திரங்கள் ஏற்கனவே format படி தயார் செய்யப்பட்டிருக்கும் என்றால் சரிதான். 1ம்பிரதிவாதிக்கு demand noti ce அனுப்பியிருப்போம். அதற்கான ledger பராமரிப்போம். 1ம்பிரதிவாதிகடன் வாங்கிய காலத்தில் கடனுக்கான ஒரு சில தவணை வட்டியை மட்டும் செலுத்தியுள்ளார். அதற்கான ஆவணத்தை தாக்கல் செய்யவில்லை. ledger ல் இந்த விவரங்கள் இருக்கும். 1ம்பிரதிவாதி செலுத்திய தவணை தொகைகளை கழித்த பிறகுதான் செலுத்த வேண்டிய தொகை நிர்ணயிக்கப்பட்டது. 1ம் பிரதிவாதி மொத்தம் எவ்வளவு தொகை செலுத்தியுள்ளார் என்பதை ஆவணங்களை பார்த்தால்தான் சொல்ல முடியும். அந்த ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை. 1ம்பிரதிவாதி ஆதம்பாக்கம் ஜனோ பகார சாஸ்வத நிதியில் இருந்து ஒரு கடன் வாங்கியிருந்தார். அது வா.சா.ஆ.1 சம்மந்தப்பட்ட சொத்தை காட்டி பெறப்பட்ட கடன் ஆகும். நாங்கள் கடன் வழங்குவதற்கு முன்பே 1ம்பிரதிவாதி ஜனோ பகார சாஸ்வத நிதியில் இருந்து கடன் பெற்றது தெரியும்.

ரூ.4,85,000/- கடன் ஏற்கனவே பெற்றிருந்தது எங்களுக்கு தெரியும் என்றால் சரிதான். மேலும் அவர் வெள்ளாளர் கூட்டுறவு வங்கியில் இருந்தும் கடன் பெற்றிருந்தார். வா.சா.ஆ.3 ன் அடிப்படையில் ரூ.50,000/- கடன் கொடுத்தோம் என்றால் சரிதான். 1ம் பிரதிவாதி ஆதம்பாக்கம் ஜனோ பகார சாஸ்வத நிதி கடனை எங்களிடம் கடன் வாங்கிய பிறகு பின்னிட்டு அடைத்து விட்டார். அதை காட்டக்கூடிய ரசீது நாங்கள் பெறவில்லை. நாங்கள் கொடுத்த ரூ. 50,000/- கொண்டு ஆதம்பாக்கம் ஜனோ பகார சாஸ்வத நிதி கடனை 1ம் பிரதிவாதி அடைக்கவில்லை என்றும், வெள்ளாளர் கூட்டுறவு வங்கியில் பெற்ற ரூ. 5 லட்சம் கடனை கொண்டுதான் ஆதம்பாக்கம் ஜனோ பகார சாஸ்வத நிதி கடனை அடைத்தார் என்றால் அதுபற்றி எங்களுக்கு தெரியாது. ஆலந்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் வில்லங்க சான்றிதழ் வாங்கி பார்த்த போதுதான் 5,6 பிரதவாதிகள் அடமான சொத்தை கிரயம் வாங்கியுள்ளது தெரிய வந்தது. எங்களுடைய தேடுதலுக்கு பின்புதான் இந்த பத்திர பதிவு தெரிய வந்தது. வாதி தரப்பில் இதுநாள் வரை வில்லங்க சான்றிதழ் எதுவும் தாக்க செய்யவில்லை. வில்லங்க சான்றிதழ்களை தாக்கல் செய்ய முடியும்.

ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டி குறுக்கு விசாரணை ஒத்தி வைக்கப்படுகிறது.